

இறைத்தூதன்

கத்தோலிக்க வார இதழ்

இயேசு, சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப்பிடித்து அவளிடம் "தலித்தாக கூட" என்றார். அதற்கு 'சிறுமி, உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார். (மாற்கு 5:40-43)

இறைவனைத் தேடுவதில் சோர்வடையா மன உறுதியை நாடுவோம்

வத்திக்கான்: நம் துன்பவேளைகளில் இறைவன் நம் அருகே இல்லை என்பது போன்று நமக்குத் தோன்றினாலும், நடப்பவை அனைத்திலும் அவரும் உடனிருக்கிறார், அதில் அவரும் பங்கு பெறுகிறார் என்ற உண்மையை மறந்து விடும் ஆபத்து குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நாம் துன்பம் அடையும்போது, இறைவனை நோக்கி குரலெழுப்பி, அவரை மையமாக வைத்து, அவருடன் நம் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நடுக்கடலில் அபாயக்குரல் எழுப்பும் புலம்பெயர்ந்த தோரின் விண்ணப்பத்தை, இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறினார்.

நம் வாழ்வுப் பயணத்தைக் குறித்தும், அதில் சந்திக்கும் புயல் மற்றும் அலைக்கழிக்கும் பேரலைகள் குறித்தும் நாம் ஆழமாக சிந்திப்பது பயன்தரும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவை குறித்து நாம் இறைவனோடு விவாதிப்பதோடு, அவரில் ஆறுதலையும் அடைக்கலத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும், அதற்காகவே இறைவன் நம்மருகில் காத்திருக்கிறார் என எடுத்துரைத்தார்.

மாலுமிகள், தங்கள் திசையைக் கண்டுகொள்ள, விண்மீன்களைப் பார்ப்பது போல், நாமும் நம் வாழ்வில் இறைவனை நோக்கி திருப்பவேண்டும்

என்றுரைத்த திருத்தந்தை, புயலால் அச்சமுற்ற சீடர்கள், எவ்வாறு இயேசுவை நோக்கித் திருப்பினார்களோ, அவ்வாறே, நாமும், கடவுளை நோக்கித் திரும்புகையில், அவர் நமக்கு புதுமைகளை ஆற்றுவார் என உறுதி வழங்கினார். இறைவனை தொந்தரவுச் செய்யாமல்



நம்மால் தனியாக அனைத்தையும் சமாளிக்கமுடியும் என எண்ணுவது தவறு, ஏனெனில், இறைவேண்டல், எப்போதும், பேராற்றலை, தன்னுள்ளேக் கொண்டுள்ளது என, மேலும் எடுத்த துரைத்தார் திருத்தந்தை.

ஏன் அஞ்சுகிறீர்கள், உங்களுக்கு நம்பிக்கை இல்லையா, என இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வியை இன்று நம்மைப் பார்த்தும் கேட்கிறார் என்று நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெனீவாவில், ஜூன் 17, 18 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற மாநாட்டிற்கு, திருத்தந்தை, ஒரு காணொளி செய்தியை வழங்கியுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து வரும் காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்ற அவசரத்தில், நாம், முன்பு செய்துவந்ததைப் போல், இலாபம் ஈட்டுதல், தேசிய வளர்ச்சி போன்ற பழைய வழிகளிலேயே முழு கவனம் செலுத்தி, சமுதாயத்தில் நலிந்தோரைப் புறம் தள்ளும் போக்கைத் தவிர்க்கவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

தொழில்துறையில் பொதுவாகவே அடிமட்டத் தொழிலாளிகள் பாதுகாப்பு பெறுவ தில்லை என்ற அநீதி, இந்த பெருந்தொற்று காலத்தில் இன்னும் அதிகமாக, பரவலாக உலகெங்கும் நிலவுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாப்பற்ற இந்த நிலையால், மனித வர்த்தகம், சிறார் தொழில் போன்ற கூடுதல் அநீதிகளும் நிகழ்கின்றன என்று கூறியுள்ளார்.

நாம் தற்போது சந்தித்துவரும் பெருந்தொற்று கிருமியைக் காட்டிலும், அக்கறையற்ற மனநிலை என்ற மிக கொடுமையான கிருமியால், சமுதாயப் பாதுகாப்பு ஏதுமற்ற மக்களை, நலிவற்ற நிலையில் விட்டுவிடும் ஆபத்து உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

'தொழில் உலக உச்ச மாநாடு' - திருத்தந்தை காணொளிச் செய்தி

தொழில் உலகம் உச்ச மாநாடு (World of Work Summit) என்ற பெயரில்,

திருவிவிலியத்தைக் கற்றறிய எட்டு வழிமுறைகள் அருள்தந்தை ரோயர்ட் டேனியல் விளக்கம்

பிணங்கு: வளர்ந்து வரும் 'கனித்தரும் சீடத்துவம்' எனும் பொதுநிலையினர் பேரவை மேற் கொண்டு வரும், மாதாந்திர உருவாக்கப் பயிற்சியின் தொடரில், பிணங்கு மறை மாவட்டத்தின் விவிலியப் பேராசிரியர், அருள்தந்தை ரோயர்ட் டேனியல் அவர்கள், கடந்த 20-06-2021, ரூயி றன்று, 'திருவிவிலியத்தை வாசிப்பது எப்படி?' எனும் தலைப்பில் எட்டு வழிமுறைகளைக் கற்றுத் தந்தார். அவரது விளக்கத்தின் சுருக்கம் பின்ருமாறு:

1. சரியான கேள்விகளைக் கேட்பது

திருவிவிலியத்தை வாசிக்கும் போது, அவ்வப்போது சரியான கேள்விகளை மனதில் எழுப்ப வேண்டும். வாசித்தப் பகுதிகளை மையமாக வைத்து ஏன்? எதற்காக? இப்படி நிகழ்ந்தது போன்ற வினாக்களை எழுப்பும் போது அவற்றுகான பதில் கிடைக்கும். அது புரிதலுக்கு வழிவகுக்கும்.

2. வாசித்துக் கண்டறிந்தவற்றைக் குறித்து வைக்க வேண்டும்

விவிலியத்தை நாம் வாசிக்கும் போது சிந்தனைக்குத் தோன்றிய அனைத்தையும்


சேகரித்துக் குறித்து வைத்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். புரியாதவற்றைக் கவனித்து, கேள்விகள் கேட்டு விளங்கி கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் விளங்கியதைத் தொடர்புப்படுத்திப் பார்க்கவும் வேண்டும்.

3. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்

விவிலியம் நமக்குக் கொடுக்கப்பட்டது நமது அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு அல்ல. நாம் "இறைவார்த்தையைக் கேட்கிற வர்களாக மட்டும் இருந்து உங்களை எமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். (யாக்கோபு 1:22) என்பதற்கு ஏற்ப படித்ததை வாழ்க்கையில் செயல்படுத்தும் போதுதான் அது சிறந்த பலனைத் தரும். விவிலியத்தை முழுமையாக விளங்கி கொள்ள சிரமமாக இருக்கிறது என நம்மில் அநேகர் சலிப்புக் கொள்கிறோம். ஆனால் நமக்குத் தெளிவாகப் புரிந்த பகுதியை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் அதுவே போதுமானது.

4. முறையாகப் படிக்க வேண்டும்.

காவுற்துறையைச் சேர்ந்த ஒரு துப்பறிபவர் போல் விவிலியத்தைப் படிக்க வேண்டும்.



துருவியறியும் எண்ணத்தோடு பிறர் கவனிக் கத் தவறியதைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாசிக்க வேண்டும்.

அக்கறையோடும் கவனத்தோடும் வாசிக்க வேண்டும். படித்ததில் கிடைத்தச் செய்தி களை முந்தைய மற்றும் பிந்தையச் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்து கிரகிக்க வேண்டும்.

5. தோண்ட தோண்ட ...

"தொட்டனைத் தூறும் மணற்கேணி" என திருக்குறள் கூறுவது போல், விவிலியத்தை சற்று ஆழமாக படிக்க வேண்டும். ஏனெனில் கிணறு தோண்ட தோண்டத்தான் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். ஒரு பகுதியைப் படித்து, இரண்டு அல்லது மூன்று மாதங்கள் விட்டுவிடும் மீண்டும் அதனைப் படித்தால் புதியச் செய்தி கிடைக்கும். இன்னும் அதிகமாக கண்டடைவோம்.

6. திருவிவிலியத்தை வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட வேண்டும்

விவிலியத்தை வாசிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். விவிலியத்தை வாசிப்பதற்கு முதலில் எவ்வளவு நேரத்தை

-தொடர்ச்சி, அடுத்தப் பக்கம்

திருவிவிலியத்தை கற்றறிய...

முன் பக்கத் தொடர்ச்சி

ஒதுக்க விரும்புகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும் அதற்காக அதிக நேரமும் எடுத்துக் கொள்ள வேண்டாம், குறைவான நேரத்தையும் ஒதுக்க வேண்டாம். உடல் ரீதியிலும் உள் ரீதியிலும் அறிவு ரீதியிலும் நிலையாக இருக்கும் போது விவிலியத்தை எடுத்து வாசிக்க வேண்டும்.

7. ஏற்ற துணை நூல்களைப் பயன்படுத்துதல்

எடுத்துச் சொன்னாலொழிய இறைவார்த்தையை விளக்கிக்கொள்ள இயலாது. எனவே, விளக்கவுரைகள் மற்றும் இதர துணை நூல்களின் உதவிக்கொண்டு விவிலியத்தை வாசிக்க வேண்டும். ஆனாலும், எந்த அல்லது யார் வெளியிட்ட தணைகள் நூல்கள் அல்லது விளக்கவுரைகள் என்பதை அடையாளம் காண வேண்டும். அவை கத்தோலிக்க நூல்களாக இருக்க வேண்டும்.

8. விவிலியத்தை வாசிக்கும் முன் இறைவேண்டல் இருக்க வேண்டும்

நிறைவாக, விவிலியத்தை எடுத்து வாசிக்கும் முன், கிறிஸ்துவோடு ஒன்றித் திருப்பதை உறுதி செய்வோம். நமது நிலை ஊனியல்புக்கேற்ப இருந்தால் ஆவிக்குரிய உண்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது (1கொரி. 2:10-3:4). இறைவார்த்தையை ஆராயும் முன் நமது இதயத்தை ஆராய வேண்டும். "உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணர்மாறு என் கண்களைத் திறந்தருளும்" (119:18)

என்ற திருப்பாடல் வரியை மனமும் செய்து கொள்வது நல்லது. விவிலியத்தின் உண்மைகளைக் கவனிக்க நமது கண்களை தூய ஆவியானவர் திறக்கா விட்டால், நமது வாசிக்கும் முயற்சி எல்லாம் வீணே.



மேற்கண்டவாறு விவிலியப் பேராசிரியர் அருள்தந்த ரோபர்ட் டேனியல் அவர்கள் விவிலியத்தை கற்றறிய ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வரிசைப்படுத்தி விளக்கியதோடு, தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்து விடை பெற்றார்.

இவர் ஜூன் மாதத்தின் முதல் ஞாயிறன்று, மீட்பின் வரலாறு குறித்து இரண்டு மணிநேர சொற்பொழிவு ஒன்றை வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது. திருவிவிலியத்தையொட்டிய இவரது இரு சொற்பொழிவுகளுக்கும், 'கனித்தரும் சீடத்துவம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

-அந்தோணி இன்னாசி

மனவுளைச்சலுக்கு ஆலோசனை வழங்கும் ஜோகூர்-மலாக்கா பணிக்குழு

ஜோகூர்: இக்காலத்தில் நம் வீடுகளை விட்டு வெளியேறும்போது, முகக்கவசம் அணிந்துகொள்வதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் இயல்பாகி விட்டது. இத்தகைய புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப நம் அன்றாட வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இந்த தொற்றுநோய் சமூகத்தை தூண்டியுள்ளது.

அதிகரித்து வரும் தொற்றுநோயின் பரவலைத் தடுக்க, குறிப்பாக சமீப காலங்களில் நேருக்கு நேரான கூட்டங்கள், சந்திப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நீடித்துவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டினால், நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் பிரிந்து வாழும் சூழலில், இதர வெளி நடவடிக்கைகள் யாவும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் இந்தத் தொற்றின் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

2006-ல் ஏற்படுத்தப்பட்ட இப்பணிக்குழு உறுப்பினர்கள், சவால் மிக்கப் பயிற்சிகளுக்கு உட்பட்டு தனிப்பட்ட சிறப்பு ஆலோசனைகள் வழங்குவதில் கைத்தேர்ந்தவர்கள். வாழ்க்கையில் பல பிரச்சனைகளால் மனவுளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதன் வழி, அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சிக்கு வழிகாட்டுவது இவர்களின் முக்கியப்பணியாக உள்ளது. ஆலோசனைகள் வழங்குவதன் மூலமாக பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அவர்களது வாழ்க்கையில் புதிய மாற்றத்தையும் நம்பிக்கையையும் கண்டறிய உதவ முடியும்.

மலாக்காவில் இந்த ஆலோசனை பணிக்குழுவின் அங்கத்தினரான கிரேஸ் எம் பெக் என்பவர், இக்காலக்கட்டத்தில் மக்களில் எழுந்துள்ள திடீர் வாழ்க்கைச்

சூழல் மாற்றத்தின் காரணமாக, முளைத்துள்ள சவால்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, கடந்த 2020-ஆம் ஆண்டின் முதல் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் காரணமாக, மனவுளைச்சல்களுக்கு ஆளான பலர் இப்பணிக்குழு உறுப்பினர்களோடு உடனடி ஆலோசனை தேவைகளுக்குத் தொலைப்பேசியின் வாயிலாகத் தொடர்பு கொண்டனர் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இயங்கலை வழியாக கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், இதன் வழி அதிகமானவர்களோடு நேரடி தொடர்புகொள்ள முடிந்தது என்றும் விளக்கினார். அத்தோடு, இயங்கலை வாயிலாக, மறைமாவட்டத்திற்கு வெளியே உள்ளவர்களும் இலகுவாக தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற முடிந்தது என்று மேலும் கூறினார்.

நம்மால் காற்றைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் பயணத்தின் திசையை மாற்றிக்கொள்ள முடியும். இந்த பணிக் குழுவின் விளம்பரத்தாளில் மேற்கண்ட இந்த கூற்று எழுதப்பட்டுள்ளது. எனவே, மக்களின் இன்றைய சூழலுக்கு ஏற்ப இப்பணிக்குழுவும் அதன் அனுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருக்கும் மனவுளைச்சல், பிரச்சனைகள் காரணமாக நல்லாலோசனைகள் தேவைப்படுவோர் உதவிக்கு 016-7099465 என்ற தொலைப் பேசி எண்ணுடன், திங்கள் தொடங்கி வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை தொடர்புகொள்ளலாம். அல்லது அதே எண்ணுக்கு SMS /வாட்செப் அனுப்பலாம் என்று கிரேஸ் எம் பெக் கேட்டுக் கொண்டார்.

-எஞ்சலா யோகா.

கருவில் வளரும் குழந்தையின் உரிமையை மறுக்கும் அறிக்கை

கருக்கலைத்தல் என்பது, அடிப்படையான நலச்சேவை என்றும், அடிப்படை மனித உரிமை என்றும் காரணம் காட்டி, கருக்கலைத்தல் குறித்த அறிக்கையை, ஜூன் 23ம் தேதி, கடந்த புதனன்று, ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு திட்டமாக



ஏற்றுக் கொள்ளவிருப்பதைக் குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.

கருக்கலைத்தலுக்குரிய மனித உரிமை என்பது, எந்த அனைத்துலக மனித உரிமை சட்டத்திலோ, அனைத்துலக ஒப்பந்தத்திலோ ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதை சுட்டிக்காட்டும் ஆயர்கள், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தினர் நாடுகளுக்கு இந்த உரிமையை கட்டாயமாக புகுத்துவது, தவறான முன்னு தாரணமாகிவிடும் எனவும் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சுவாசக் கருவிகள் திருத்தந்தை நன்கொடை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான திருப்பீட அலுவலகம், இந்தியா உட்பட, ஒன்பது நாடுகளுக்கு கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகளுக்கு உதவும் மருத்துவக் கருவிகளை, ஜூன் 17 கடந்த வியாழனன்று அனுப்பியுள்ளது.

பணக்கார நாடுகளில், கோவிட்-19 தடுப்பூசிகள் தீவிரமாக வழங்கப்பட்டுவரும்

வேளை, உலகின் பல வறிய நாடுகளில், பெருந்தொற்று தொடர்பான நலவாழ்வு இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், சுவாசக்கருவிகள் விலைக்கு வாங்கப்பட்டு, அவை, மற்ற உயிர்காக்கும் கருவிகளோடு, தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆன்ம நலனுக்கு நம்பிக்கையே உறுதுணை

சாவு என்பது என்றுமே இறைவனின் படைப்பில் இருந்ததில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் என்றமே மகிழ்ந்ததில்லை என்று இன்றைய முதல் வாசக தொடக்க வரிகளில் எழுதப்பட்டது ஒரு மாபெரும் மறை உண்மையை கொண்டிருக்கிறது. இறைத்திட்டத்தில் இல்லாதது உலகில் நுழைந்தது அலகையின் சூழ்ச்சியால்தான் என எடுத்துரைக்கிறது சாலமோனின் ஞான நூல்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் கிறிஸ்து இயேசு நற்செய்தி வாசகத்தில் மரித்த சிறுமியை உயிர் பெறச் செய்கிறார். மரணம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல என்று தெளிவாகிறது. வாழ்வை மட்டுமே அளிக்கும் வல்லவரானவர் இயேசு என்பது நிதர்சனமான மறை உண்மை.

அத்தகைய இயேசுவுக்கே மரணம் நேரும் போது அவரும் கலக்கமுற்றார். எனினும் அதன் வழியாகத்தான் மீட்பு உண்டு என்கிறபோது அதனை துணிவோடு மேற்கொண்டார். மேலும் நற்செய்தியில் அத்துனை பேர் தம்மை நெருக்கி கொண்டு

வருகையில், ஒருவர் மட்டும் மேலுடையை தொட்டதை உணர்கிறார். மற்ற அனைவரும் தொட்டது வெறும் ஆர்வத்தினால், ஆனால் அந்த பெண் தொட்டது நம்பிக்கையினால். இறைவனை நாடும் போது நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டியது இத்தகைய நம்பிக்கைதான்.

இன்றைய நற்செய்தியில் இருமுறை நம்பிக்கையின் அவசியத்தை எடுத்துரைக்கிறார் இயேசு. தம் மேலுடையை தொட்ட பெண்ணிடமும் தொழுகைக்கூடத் தலை வளிடமும் இந்த நம்பிக்கையை அவர் காண்கிறார். மத்தேயு நற்செய்தியில் எட்டாம் அதிகாரத்தில் இதனை இன்னும் விரிவாக பார்க்கலாம். மத்தேயுவில் நூற்றுவர் தலைவராகக் காட்டப்படும் அந்த தந்தையின் ஆழ்மனத்திலிருந்து வரும் இறைவேண்டலே, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் மகன் நலமடைவான்" (மத்.8:8). நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் இந்த

நூற்றுவர் தலைவர் (தொழுகைக்கூடத் தலைவர் யாயிர்). இவரது வார்த்தையையே ஒவ்வொரு திருப்பலியிலும் நற்கருணை பெறும்முன் நாம் கூறுகிறோம். திருப்பலியில் இயேசுவின் வார்த்தைகளை அடுத்து, மிகவும் முக்கியமான பகுதியில் பயன்படுத்தப்படும் வார்த்தை, இந்த நூற்றுவர் தலைவர் உடையது என்றால் அது மிகையாகாது. இதற்குச் சான்றிதழ் கொடுக்கும் வகையில், "... இஸ்ரவேயர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை" (மத்.8:10) என இயேசு கூறுவார். நமக்கும் சான்றிதழ் கொடுக்க இயேசு காத்துக் கொண்டிருக்கிறார்; நாம் தயாரா?

நம்பிக்கையில் தளர்ச்சியுறாமல் இருப்போம். நம்பிக்கையில் தளர்ச்சியுற்றால் சோதனைக்கு இட்டுச் செல்வோம். இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கை மிகுதியாய் கொண்ட கொரிந்து மக்களுக்கு திருத்தாதர் பவுல் பிறருக்கு உதவும் 'பொதுவுடைமை தத்துவத்தை முன்னிறுத்துகிறார். "எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும்

(2கொரி.8:13) என விரும்புவதாக பவுல் அடியார் கூறுகிறார். ஏனெனில், "அவருடைய (இயேசு) ஏழ்மையானால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்" (2கொரி.8:9). நமது குறையை இயேசு நீக்கியது போல ஒவ்வொருவரின் குறையைப் பொறுத்துக் கொள்வோம். உலகில் அமைதி ஏற்படும். ஆகவே, அகத்தில் நம்பிக்கையோடும், புறத்தில் தர்மத்தோடும் வாழ்வோம். அப்போது எதுவும் குறைபடாது.

எட்.மண் பல்தசார், சொரால்

வாதுக்காலம் 13-ஆம் ஞாயிறு

சா. ஞான 1: 13-15; 2: 23-24
திபா 30: 1,3, 4-5, 10,11a,12b
2 கொரி 8: 7, 9, 13-15
மாற்கு 5: 21-43

ஞாயிறு வாசகம் - ஆண்டு 2
வாரநாள் முதல் வாசகம் - ஆண்டு 1
திருப்புக்ழமாலை - வாரம் 1